

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

பெல்மடுல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, மற்றும் பொருண்மையான கணக்கீட்டு கொள்கைகளுக்குரிய தகவல்களும் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களுக்குரிய குறிப்புகளை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புகளில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களினால் ஏற்படும் தாக்கத்தைத் தவிர்த்து பெல்மடுல்ல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதிநிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும், காசுப்பாய்ச்சலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படுத்தப்படுகின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் காட்டப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நிதிக்கூற்றுக்கள் சம்பந்தமாக எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன் இக்கணக்காய்வு நியமங்களின் கீழான எனது பொறுப்பு கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்புபட்ட நிருவகிக்கும் தரப்பினர்களின் பொறுப்பு

இந்நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவங்களுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாகும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகள் முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் நோக்கெல்லை (நிதிக்கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டு மொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்டதாக நியாயமான உறுதிப்படுத்தலொன்றைப் பெற்றுக்கொள்வது மற்றும் எனது அபிப்பிராயம் உள்ளடக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை வழங்குவது எனது நோக்கமாகும். நியாயமான உறுதிப்படுத்தல் உயர் மட்டத்திலான உறுதிப்படுத்தலொன்றாக இருந்த போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் மேற்கொள்ளும் போது அது எப்போதும் பொருண்மையான தவறான கூற்றுக்கள் இல்லாமை என்பதன் உறுதிப்படுத்தலொன்றல்ல. மோசடிகள் அல்லது தவறுகள் பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

என்னால் தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் ஒரு பகுதியாக கணக்காய்வு செய்யப்பட்டன. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போதும் சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்த்துக் கொள்வதற்கும் போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும் பொருண்மையான பிறழ் கூற்றினால் எழும் தாக்கங்களினை விட மோசடிகளால் இடம்பெறும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன் தவறான கூட்டிணைவு தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டு விடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடும் பொருட்டு உள்ளகக் கட்டுப்பாட்டின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பாக அபிப்பிராயமொன்றை தெரிவிப்பதற்கு கருத்து தெரிவிக்கவில்லை.
- கணக்கீட்டு கொள்கையின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களின் பொருத்தமான தன்மையை மதிப்பீடு செய்தல்.
- நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையாக கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான முறையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளமையை மதிப்பாய்வு செய்தல்.

முடியுமான அளவு மற்றும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரிட்சிப்பதற்கு கணக்காய்வு விடயப் பரப்பும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்களை சமர்ப்பித்தல் தொடர்பில் பார்க்கும் போது பிரதேச சபையின் பணிகளை தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்வதற்கு இணங்கக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன் கட்டமைப்பு நடைமுறைகள், புத்தகங்கள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான முறையில் பேணப்படுகின்றதா,
- ஏதேனும் பொருத்தமான எழுத்துமுல சட்டமொன்றிற்கு அல்லது சபையின் கட்டுப்பாட்டு சபையினால் வெளியிடப்பட்ட பொது அல்லது விசேட ஏற்பாடொன்றிற்கு இணங்க சபை செயற்பட்டுள்ளதா,
- தனது அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா,
- வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லையினுள் மற்றும் உரிய சட்டங்கள் மற்றும் விதிகளுக்கு இணங்க கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா,

1.5 ஏனைய சட்டரீதியான தேவைப்பாடு தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்கியுள்ளன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(i)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்க முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட சிபாரிசுகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்களை தயாரிப்பது சம்பந்தமான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 14 காணிகளின் பெறுமதியான ரூபா 3,375,935 மூலதனமாக்கப்பட்டிடாத காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு அந்தப் பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டு இருந்தது.	எதிர்காலத்தில் கணக்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நடைமுறை அல்லாத சொத்துக்களின் பெறுமதிகளை சரியாக கணக்கு வைக்க வேண்டும்.
(ஆ) சபைக்குச் சொந்தமான 813 பர்ச்சஸ் பரப்பளவான 03 காணிகள் மதிப்பீடு செய்யப்பட்டு கணக்கு வைக்கப்பட்டிருக்கவில்லை.	காணிகளின் உரித்தினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவாறு உள்ளமை.	அனைத்து சொத்துக்களும் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(இ) 08 கட்டிடங்களின் பெறுமதியான ரூபா 78,412,117 மூலதனமாக்கப்பட்டிடாத காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு அந்தப் பெறுமதியால் குறைத்து காண்பிக்கப்பட்டு இருந்தது.	எதிர்வரும் ஆண்டின் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	கட்டிடங்களின் பெறுமதியை சரியாக கணக்கு வைக்க வேண்டும்.
(ஈ) பிரதேச சபைக்குச் சொந்தமான கெட்டேதென்ன கழிவு முகாமைத்துவ நிலையத்தினை மதிப்பீடு செய்து கணக்கு வைத்திருக்கவில்லை.	பெறுமதி தொடர்பான மதிப்பீடு ஒன்றினை பெற்றுக்கொண்டு கணக்கு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	அனைத்து சொத்துக்களும் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(உ) 02 தொழில்களின் பெறுமதிகள் ரூபா 1,694,575 இனால் குறைத்து மூலதனமாக்கப்பட்டிருந்த	எதிர்வரும் ஆண்டின் கணக்குகளை தயாரிக்கும் போது	பணிகளின் பெறுமதிகளை சரியாக கணக்கு வைக்கப்பட

	காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு ஆகியன அப் பெறுமதியாய் குறைத்து காண்பிக்கப்பட்டிருந்தன.	திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வேண்டும்.
(ஊ)	சபை கட்டிடத்தில் அபிவிருத்திக்காக செலவிடப்பட்ட ரூபா 2,468,131 தொகையானது மூலதனமாக்கப்பட்டிடாத காரணத்தால் நடைமுறை அல்லாத சொத்துக்கள் மற்றும் மூலதன ஈட்டத்திற்கான வருமானத்தின் பங்களிப்பு கணக்கு அந்தப் பெறுமதியால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்வரும் வருடங்களில் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	அபிவிருத்தி கிரயம் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(எ)	பொது களஞ்சிய இருப்பானது ரூபா 288,915 ஆல் குறைவாக கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால் நடைமுறை சொத்துக்கள் மற்றும் தொழிற்பாட்டு மிகை அந்த அளவினால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்வரும் வருடங்களில் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	இருப்பின் பெறுமதி சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஏ)	மயானத்தின் எஞ்சியிருந்த எரிவாயு இருப்பின் பெறுமதி கணக்கு வைக்கப்பட்டிருக்காத காரணத்தால் நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் தொழில்பாட்டு மிகை ஆகியன ரூபா 140,736 இனால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்வரும் வருடங்களில் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	இருப்பின் பெறுமதி சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.
(ஐ)	மீளாய்வாண்டின் வீத வரி பட்டியலிடுதல் ரூபா 183,690 ஆல் குறைத்து கணக்கு வைக்கப்பட்டிருந்த காரணத்தால், நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் தொழிற்பாட்டு மிகை ஆகியன அந்தப் பெறுமதியால் குறைத்துக் காண்பிக்கப்பட்டிருந்தன.	எதிர்வரும் வருடங்களில் கணக்குகளை தயாரிக்கும் போது திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	வருமானங்கள் சரியாக கணக்கு வைக்கப்பட வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டு கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
08 கணக்கு விடயங்களுக்கு உரியதாக மீளாய்வாண்டின் இறுதியில் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீதி மற்றும் பயன்பாட்டு ஆவணங்களின் பிரகாரம் மீதிகள் ஆகியவற்றுக்கிடையே ரூபா 58,107,948 ஆன வேறுபாடொன்று நிலவியது.	எதிர்காலத்தில் இந்த நிலைமையை இயலுமான அளவில் திருத்துவதற்கு விடயத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தருக்கு அறிவுரை வழங்கப்பட்டது.	வேறுபாட்டுக்கான காரணங்கள் இனங்காணப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுடனான தொடர்பு	இணக்கமின்மைகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசுகள்
நிதிப்பிரமாணம் 571	2007 முதல் 2022 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு உரியதாக காலாவதியான பல்வேறு வைப்புகள் ரூபா 156,054 மூடப்பட்டிருக்கவில்லை.	காலாவதியான அனைத்து வைப்புக்களையும் உரிய சந்திர்ப்பத்தில் வருமானத்திற்கு எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதிப் பெறுபேறுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 17,448,997 தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு உடனொத்த முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 60,113 தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	2024			மதிப்பீட்டு வருமானம்	2023		
		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை		சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	7,107,319	7,486,076	9,216,040	4,423,406	6,697,910	7,156,137	8,391,531	5,677,960
வாடகை	4,345,000	3,714,970	3,526,473	1,923,567	4,572,640	3,828,250	3,730,008	1,719,100
அனுமதிப் பத்திரக் கட்டணம்	3,775,350	3,348,997	3,348,997	-	2,527,700	3,516,277	3,515,277	-
ஏனைய வருமானங்கள்	42,248,611	39,285,603	39,061,157	341,421	860,000	1,446,736	1,378,708	147,754
மொத்தம்	57,476,280	53,835,646	55,152,667	6,688,394	14,658,250	15,947,400	17,015,524	7,544,814

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
(அ) மீளாய்வாண்டின் இறுதி திகதியில் உள்ளபடியாக ரூபா 2,110,104 கூட்டுத் தொகையான நிலுவை வீத வரி மீதியினுள் 05 வருடகாலமாக முன் கொண்டு வரப்படும் ரூபா 573,030 கூட்டுத் தொகையான 431 அலகுகள் உள்ளடங்கியிருந்தன.	நிலுவைத் தொகையை வசூலிக்க சொத்தை முடக்கும் செயல்முறையைத் தொடங்க முதற்கட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.	நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளபடியாக ரூபா 190,394 தொகையான நிலுவை ஏக்கர் வரி மீதியில் 03 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன் கொண்டு வரப்படும் 185 அலகுகளிலிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 170,354 உள்ளடக்கப்பட்டிருந்தது.	ஏக்கர் வரி வசூலிப்பது தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.	நிலுவை ஏக்கர் வரிகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(இ) மீளாய்வாண்டு மற்றும் கடந்த 03 ஆண்டு காலப்பகுதிக்குரிய ரூபா 286,966 தொகையான மீன் கடை வாடகை நிலுவை மீளாய்வாண்டின் போதும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	நிலுவைத் தொகையை வசூலிக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.	நிலுவை வருமானங்களை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
(ஈ) 36 முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்களுக்குரிய ரூபா 2,290,600 தொகையான நிலுவைக் கட்டணம் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	முச்சக்கர வண்டி நிறுத்துமிடங்களில் போதுமான இடம் இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது, மேலும் அந்த இடங்கள் பிரதேச சபைக்குச் சொந்தமானவை அல்ல. ஒப்புதலின் கீழ் நிலுவைத் தொகையை பதிவேட்டில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.	சபைக்கு அறவிடப்பட வேண்டிய வருமானங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
(அ) நீண்ட காலமாக வங்கி இணக்க கூற்றுகளில் நிலவும் சிக்கல்களை தீர்ப்பதற்கு உரிய விசாரணை அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த காலப்பகுதிகளில் பதவி வகித்த	அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பணத்தின் அளவுக்கான அங்கீகாரம் கிடைத்த பின்னர் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முன்னால் தலைவர்களிடமிருந்து ரூபா 625,917 தொகையை அறவிடுவதற்கு 2024 ஆகஸ்ட் 26 ஆம் திகதி உதவி உள்ளூராட்சி ஆணையாளருக்கு பரிந்துரை விடுக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

(ஆ)	ரூபா 118,687,311 கூட்டுத்தொகையான 07 கணக்கு விடயங்களுக்கு உரிய விரிவான பட்டோலைகள் மற்றும் பயன்பாட்டு ஆவணங்கள் நாளதுவரையாக்கப்பட்டிருக்கவில்லை.	பட்டோலைகள் தயாரிக்கப்பட்டவாறு உள்ளமை மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது.	நிலையான சொத்துக்கள் பதிவேட்டினை நாளதுவரையாக்கி நடாத்திச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதுடன் குறித்த பட்டோலைகளை தயாரிக்க வேண்டும்.
-----	---	--	---

3.2 தொழிற்பாட்டு செயற்திறனின்மைகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
சபையின் மயானம் அமைந்துள்ள காணிக்கு அருகே இரத்தினக்கல் சுரங்கங்களை ஆரம்பிக்கும் அனுமதி பத்திரத்தினை பெற்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் அந்த சுரங்கத்தின் ஊடாக மயானத்தின் காணியில் பிரவேசித்து சுரங்க அகழ்வில் ஈடுபட்டிருந்தார். இவ்வாறானதொரு அச்சுறுத்தல் நிலவுவதாக இனம் காணப்பட்டுள்ள போது சுரங்க வீதியின் ஊடாக காணியினுள் பிரவேசித்து சுரங்கத்தில் அகலப்பட்ட மண்ணை பெற்றுக்கொள்ளும் வரையிலும் அது தொடர்பில் சபை அறிந்திராததுடன் அவதானிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் சேகரிக்கப்பட்டிருந்த சுரங்கத்தில் ஆளப்பட்ட மண்ணை கழுவி சுத்திகரித்த பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட 78 மாணிக்க கல் துண்டுகள் முத்திரை இடப்பட்டு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபையின் அதிகாரத்தின் அடிப்படையில் அனுமதிப்பத்திரம் பெற்ற ஒருவரின் பொறுப்பில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. 2023 ஆம் ஆண்டின் போது இந்த காணியின் அளவீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் எல்லைகளை தயாரித்திராததுடன் நீண்ட காலமாக 05 அனுமதியற்ற குடும்பங்கள் அந்த காணியில் நிரந்தரமாக வீடுகளை நிர்மாணித்திருந்தன.	காணியின் அத்துமீறிய வதிவிடதாரர்கள் களப்பரிசோதனையில் இனம் காணப்பட்டதுடன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுரை வழங்குமாறு உள்ளூராட்சி ஆணையாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறே காணியின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக அரசு நில அளவையாளர் திணைக்களத்தின் ஊடாக அளவீடு ஒன்றினை மேற்கொண்டு தருமாறு பெல்மடுல்ல பிரதேச சபையின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.	இரத்தினக்கல் சுரங்கங்களை முறையாக கண்காணிக்காமை தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதுடன் சபைக்கு சொந்தமான சொத்துக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.3 ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
மீளாய்வாண்டின் போது ரூபா 5,000,000 மதிப்பிடப்பட்ட நிதியேற்பாட்டின் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டிருந்த கிரிந்தி எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் தொழிலின் ரூபா 1,618,149 பெறுமதியான பணி மாத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ள போது ஒப்பந்ததாரரால் கைவிடப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரரால் ஒருதலைப்பட்சமாக குறித்த பணி கைவிடப்பட்டுள்ள போது அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காது, நிறைவேற்றிய பணியின் பெறுமதிக்கு உரிய பணத்தினை செலுத்துவதற்கு பட்டியல்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. எனினும் குறித்த பணியின் எஞ்சிய வேலையை நிறைவு செய்வதற்கு பொருத்தமான மாற்று வழி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.	செயற்திட்டத்தின் ஆரம்ப பகுதியில் வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள போதிலும், கீழ்பகுதியில் வேலைகள் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை. 2024 நவம்பர் 30 ஆம் திகதி பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டியதாக காணப்பட்டமையால் அதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு உரிய பற்றி சீட்டுகளின் பெறுமதி பரிந்துரைக்கப்பட்டுள்ளமை .	ஒப்பந்த நிர்வாகம் முறைமைப்படுத்தப்பட வேண்டியதுடன் இந்த பணியை நிறைவு செய்வதற்கு உரிய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

3.4 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
சபையில் இருந்த சான்றிதழ்தாரரிடம் மற்றும் இரு உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 94,584 தொகையான கடன் மீதி மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.	கடன் மீதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டவாறு உள்ளது.	கடன் மீதியை தீர்ப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

3.5 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்புக்கள்	சபையின் கருத்துரைகள்	சிபாரிசு
சபைக்குச் சொந்தமான பெக்கோ லோடர் 2024 ஜூன் 03 ஆம் திகதி விபத்திற்குள்ளாகியிருந்ததுடன், நட்டம் ரூபா 252,002 ஆக காணப்பட்ட போதிலும் காப்புறுதிக் கம்பனியால் ரூபா 108,184 மாத்திரம் மீளளிப்பு செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய எஞ்சிய நட்டமான ரூபா 143,818 தொகை பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினரிடமிருந்து அறவிடப்பட்டிருக்கவில்லை.	இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டவாறு உள்ளமை.	விசாரணைகள் துரிப்படுத்தப்பட்டு, பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் தீர்மானிக்கப்பட வேண்டும்.